#### THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

**Manufacturers of Antiseptic Dressings** 

30<sup>th</sup> November, 2022

F.No. MSEI /2022-23\_56

Head-Listing,

Metropolitan Stock Exchange of India Limited
Building A, Unit 205A, 2<sup>nd</sup> Floor,
Piramal Agastya Corporate Park,
L.B.S Road, Kurla West, Mumbai - 400 070,
Maharashtra, India

Symbol: RAMARAJU

Dear Sir/Madam,

Sub: Newspaper Advertisement regarding the notice of final hearing in the Scheme of Amalgamation of Sri Harini Textiles Limited ("SHTL") with the Ramaraju Surgical Cotton Mills Limited ("RSCML / Company") before the National Company Law Tribunal ("NCLT"), Chennai Bench.

Pursuant to Regulation 30 and 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, we enclosed herewith copy of the newspaper advertisement dated 29<sup>th</sup> November, 2022, regarding the notice of final hearing in the Scheme of Amalgamation of Sri Harini Textiles Limited ("SHTL") with the Ramaraju Surgical Cotton Mills Limited ("RSCML / Company") before the National Company Law Tribunal ("NCLT"), Chennai Bench, as per NCLT Order, has been published in Business Standard (All India Edition) and Makkal Kural (Tamil Nadu Edition) on 30<sup>th</sup> November, 2022.

You are requested to take the same on your record.

Thanking you,

Yours faithfully,

For The Ramaraju Surgical Cotton Mills Limited,

Walter Vasanth P J

Company Secretary & Compliance Officer





#### mahindra finance

**MAHINDRA & MAHINDRA FINANCIAL SERVICES LIMITED** ered Office: Gateway Building, Apollo Bunder, Mumbai – 400 001. Corporate Office: Mahindra Towers, 'A' Wing, 4th Floor, Dr. G. M. Bhosale Marg, Worli, Mumbai - 400 018. CIN: L65921MH1991PLC059642 Tel.: +91 22 66526000 • Fax: +91 22 24984170

#### www.mahindrafinance.com • Email: investorhelpline mmfsl **NOTICE OF POSTAL BALLOT AND REMOTE E-VOTING INFORMATION**

Notice is hereby given that in compliance with Section 108 and 110 and othe applicable provisions, if any, of the Companies Act, 2013 ("the Act") read with Rule 20 and Rule 22(3) of the Companies (Management and Administration Rules, 2014, SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Circulars issued by Ministry of Corporate Affairs ("MCA") in this regard from time to time including MCA Circular dated 5th May 2022, the Company has completed the dispatch of Postal Ballot Notice on Tuesday, 29 November, 2022 in electronic mode to those Members of the Company whose e-mail address is registered and whose name(s) appeared in the Register o Members / List of Beneficial Owners as at close of business hours on Friday, 25 November, 2022, (the 'Cut-off date'), for seeking approval of the Members of the Company, through remote e-voting process only via Special Resolution for appointment of Mr. Diwakar Gupta (DIN: 01274552) as an Independent Director of the Company for first term of five consecutive years commencing from 1"January, 2023 to 31" December, 2027 (both days inclusive).

#### Remote e-voting details are given below:

	Thursday, 1 <sup>st</sup> December, 2022 at 9.00 a.m. (IST)
Conclusion of remote e-voting	Friday, 30 <sup>th</sup> December, 2022 at 5.00 p.m. (IST)

The remote e-voting module shall be disabled by KFin Technologies Limited ("KFintech") for voting thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time. The manner of casting vote: through remote e-voting for Members holding shares in dematerialized mode, physical mode and for Members who have not registered their e-mai addresses is provided in the Postal Ballot Notice. The Postal Ballot Notice car also be accessed on the website of the Company, Stock Exchanges and KFintech as mentioned below.

The Company has enabled a process for temporary registration o e-mail ID. Members may temporarily get their e-mail ID and mobile number registered, by accessing the following link: https://ris.kfintech.com/clientservices/mobilereg/mobileemailreg.aspx Process for registration of e-mail IDs and updation of KYC are given in the Postal Ballot Notice.

#### **Declaration of Results:**

In terms of Regulation 44 of the Listing Regulations, the Company is required to submit voting results to the stock exchanges within 2 working days of the conclusion of general meeting. The Results of voting by means of Postal Ballot through Remote E-voting along with the Report of the Scrutinizer shall be declared by the Chairman or any person authorized by him, on or before Monday, 2<sup>nd</sup> January 2023 by 6.00 p.m. The results will be displayed along with the Scrutinizer's Report on the notice board of the Company at its Registered Office and its Corporate Office. The results will also be uploaded on the website of the Company viz. www.mahindrafinance.com, website of Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and on the website of KFintech at https://evoting.kfintech.com

#### Contact Information:

In case of any queries or grievances pertaining to e-voting, Member may refer the Help & Frequently Asked Questions (FAQs) & "E-voting" user manual available at the download Section of https://evoting.kfintech.com or contact Mr. Suresh Babu D., Manager-RIS, KFin Technologies Limited at Selenium Tower B, Plot No. 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad, Telangana-500 032, e-mail ID: evoting@kfintech.com/einward.ris@kfintech.com; Toll Free No.: 1800-309-4001 or e-mail at investorhelpline mmfsl@mahindra.com for any further clarifications or requests pertaining to non-receipt of Postal Ballot Notice on registered e-mail ID.

For Mahindra & Mahindra Financial Services Limited

Shree Krishna Paper Mills & Industries Limited

Registered Office: 4830/24, Prahlad Street, Ansari Road, Darya Ganj,

New Delhi - 110 002 CIN - L21012DL1972PLC279773 Website: www.skpmil.com

E-mail: info@skpmil.com Tel: 91-11-46263200 NOTICE OF POSTAL BALLOT

NOTICE is hereby given pursuant to Section 108 and Section 110 of the Companies Act,

including any statutory modification or re-enactment thereof for the time being in force

and as amended from time to time, the Company has dispatched the Postal Ballot Notice

dated November 24, 2022 on November 29, 2022 through electronic mode only to those

shareholders whose names are recorded in the Register of Member and/or Register of

off date) seeking approval of the shareholders of the Company by Postal Ballot through

the Company after attaining the age of 75 year

electronic means (remote e-voting) for the following matters:

attaining the age of 75 years

has been provided in detail in the Notice of the Postal Ballot

Resolution

Sr. Types of

Specia

Specia

Ordinary

he e-voting link

Resolution

Beneficial Owners maintained by the depositories as on Friday, November 25, 2022 (cut-

approve the continuation of Directorship of Mr. Prakash Naraya

Singh (DIN: 00076392)as a Non-executive Independent Director of

approve the continuation of Directorship of Mr. Dev Kishan Chand

(DIN: 00407123) as a Non-executive Director of the Company a

Give loans/guarantees, providing securities and making of investi

approve the re-appointment and increase in remuneration of M

Naynesh Pasari who holds an office or place of Profit in the Compar

in securities under Section 186 of the Companies Act, 2013

under Section 188(1)(f) of the Companies Act, 2013

The Company has engaged the services of M/s. Link Intime India Private Limite

"Registrar", "RTA" or "Link Intime") to provide e-voting facilities to its members. The

Company is providing e-voting facilities to the Members of the Company holding share

either in physical or in dematerialized form as on the cut-off date i.e Friday, November

25,2022 to cast their vote electronically through e-voting in proportion to their shareholdin

to the total paid up equity share capital of the Company. The manner of remote e-votir

Members are requested to note that the e-voting and voting through Postal Ballot will op

on Wednesday, November 30,2022, 09.00 a.m. (IST) onwards to Thursday, December 29

2022, 5.00 p.m. (IST). Members shall not be allowed e-voting thereafter and the remot

e-voting module shall be disabled by Link Intime India Private Limited (LIIPL) thereafter.

Once the vote on the resolution is cast by the Member then he/she shall not be allowed

hange it subsequently. Shareholders are requested to read carefully the e-voting

nstructions given in the Notes forming part of the Postal Ballot Notice, before logging in

The Board of Directors has appointed Shri Manish Kumar Bansal (Advocate), partner

Globiz Legal as the Scrutinizer for conducting the Postal Ballot / electronic voting in a fair and

ransparent manner. Members holding shares in physical mode are requested to furnish the

email address and mobile number with Company's Registrar and Share Transfer Ager

("RTA") and Members, who have not registered their email address so far, are requested to

with RTA at email id: delhi@linkintime.co.in or shamwant.kushwah@linkintime.co.in alor

with scanned copy of the signed copy of the request letter providing the email address, mot

number, self-attested PAN copy and Client Master copy in case of electronic folio and copy

The scrutinizer will submit his report to the Company within two working days from the la date of e-voting and the result of Postal Ballot will be announced accordingly. The result

would be communicated to the stock exchanges and shall also be displayed on the

n case of any queries or issues regarding e-voting, members may refer the frequently aske

under Help section or may contact Mr. shamwant kushwaha, Link Intime India Privati

imited, Telephone No. 011-49411000, email ID: shamwant.kushwah@linkintime.co.in c

Contact Mrs. Ritika Priyam, Company Secretary & Compliance Officer of the Company at the registered office or call on 011-46263200 or email at info@skpmil.com or cs@skpmil.com

estions (FAQs) and Instavote e-voting manual available at https://instavote.linkintime.co.ir

Company's website i.e. www.skpmil.com on or before Saturday, December 31, 2022.

ster their email address for receiving all communications from the Company el

2013 ("Act") read with Rule 20 and Rule 22 of the Companies (Mar Administration) Rules, 2014 ("Rules") and other applicable provisions of the Act and Rules, along with the General Circular Nos. 14/2020 and 17/2020 dated April 8, 2020 and April 13, 2020 respectively read with other relevant circulars, including General Circular No. 20/2021 dated December 8, 2021 and General Circular No. 3/2022 dated May 5 2022, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India and other applicable laws, rules and regulations

Place: Mumbai Date: 30th November, 2022

Brijbala Batwa **Company Secretary** 

#### BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL CHENNAI BENCH CP(CAA)/99/CHE/2022

#### CA(CAA)/35/CHE/2022

In the matter of the Companies Act, 2013 AND In the matter of Sections 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013 AND

### AND In the matter of Scheme of Amalgamation of Sri Harini Textiles Limited with The Ramaraju Surgical Cotton Mills Limited and their respective Shareholders and Creditors. Sri Harini Textiles Limited, CIN: - U17111TN2005PLC057807,

# Acompany incorporated under the Companies Act, 1956, having its registered office at, Sri Bhavanam 102, P S K Nagar Rajapalayam, Virudhunagar – 626108, Tamil Nadu, India.

The Ramaraju Surgical Cotton Mills Limited, CIN: - L171111N1939PLC002302, A company incorporated under the Indian Companies Act, 1913, having its registered office at, PAC Ramasamy Raja Salai Rajapalayam - 626117, Tamil Nadu India

... Petitioner/Transferor Compan

NOTICE OF HEARING OF PETITION Take Notice that a petition under Sections 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013, for sanctioning the Scheme of Amalgamation of Sri Hairin Textiles Limited with The Ramaraju Surgical Cotton Mills Limited and their respective Shareholders and Creditors Jointly presented by the Petitioner Companies on the September 18, 2022, was admitted on the October 26, 2022, and that the sale of the Petitioner Companies on the September 18 and Company Law Tribunal, Chennal Bench on January 04, 2023.

January 14, 2023.

Any person desirous of supporting or opposing the Petition should send to the Petitioner Company's Advocate at the address mentioned below, a notice of his/her intention, signed by him/her or his/her advocates, with his/her name and address, so as to reach the Petitioner Company's Advocate and the NCLT, Chennal Bench at M/s. Harishankar Mani, Pewan Jhabakh, No.115, Luz Church Road, 1st Floor, Mylapore, Chennal – 600 004, Tamil Nadu India, not later than two days before the date fixed for the hearing of the Petition. Where he/she seeks to oppose the petition, the grounds of opposition or a copy of his/her affidavit shall be furnished with such notice.

A copy of the Petition will be furnished by the Petitioner Company's Advocate to any person requiring the same on payment of the prescribed charges for the same.

(Pawan Jhabakh) Advocate for the Petitioner Companies First Floor, No.115, Luz Church Road, Mylapore, Chennai - 600 014, Tamil Nadu, India.

Dated: November 29, 2022 Place: Chennai

For, The Ramaraju Surgical Cotton Mills Limiter Walter Vasanth PJ Company Secretary & Compliance Officer

#### BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL **CHENNAI BENCH** CP(CAA)/99/CHE/2022

#### CA(CAA)/35/CHE/2022

In the matter of the Companies Act, 2013 AND

In the matter of Sections 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013 AND ANU In the matter of Scheme of Amalgamation of Sri Harini Textiles Limited with The Ramaraju Surgical Cotton Mills Limited and their respective Shareholders and C

A company Incorporated under the Companies Act, 1956, having its registered office at, Sri Bhavanam 102, P S K Nagar Rajapalayam, Virudhunagar – 626108, Tamil Nadu, India.

The Ramaraju Surgical Cotton Mills Limited, CIN: - L171111N1939PLC002302, A company incorporated under the Indian Companies Act, 1913, having its registered office at, PAC Ramasamy Raja Salai Rajapalayam - 626117, mil Nadu. India

#### NOTICE OF HEARING OF PETITION

NOTICE OF HEARING OF PETITION

Take Notice that a petition under Sections 230 to 232 and other applicable provisions of the Companies act, 2013, for sanctioning the Scheme of Amalgamation of Sri Harini Textiles Limited with The Ramaraju Surgical Cotton Mills Limited and their respective Shareholders and Creditors jointly presented by the Petitioner Companies on the September 16, 2022, was admitted on the October 26, 2022, and that the said petition is fixed for hearing before the Hon'ble National Company Law Tribunal, Chennai Bench on lanuary 04, 2023.

January 04, 2023.

Any person desirous of supporting or opposing the Petition should send to the Petitioner Company's Advocate at the address mentioned below, a notice of his/her intention, signed by him/her or his/her advocate/s, with his/her name and address, so as to reach the Petitioner Company's Advocate and the NCLT, Chennal Bench at Ms. Harishankar Mani, Pawan Jhabakh, No. 115, Luz Church Road, 1st Floor, Mylapore, Chennal – 600 004, Tamil Nadu India, not later than two days before the date fixed for the hearing of the Petition. Where he/she seeks to oppose the petition, the grounds of opposition or a copy of his/her affidavit shall be furnished with such notice.

Acopy of the Petition will be furnished by the Petitioner Company's Advocate to any person requiring the same on payment of the prescribed charges for the same.

Pawan Jhabakh) dvocate for the Petitioner Companies First Floor, No.115, Luz Church Road, Aylapore, Chennai - 600 014, Tamil Nadu, India.

Dated: November 29, 2022 Place: Chennai

For, Sri Harini Textiles Limited N.K. Shrikantan Raja

#### FORM NO. RSC - 4

[Pursuant to Rule 3(3)] of National Company Law Tribunal (Procedure for Reduction of Share Capital of the Company) Rules. 2016 before the National Company Law Tribunal Bench at Chennai

C.P.No 86/ Chennai Bench/ 2022 In the matter of: Section 66 of the Companies Act, 2013 and other applicable provisions of the Companies Act, 2013 read with rule 2(1) of the National Company Law Tribunal (Procedure for reduction of share capital of Company) Rules, 2016 And

in the matter of Reduction of Share Capital of Natures Coir Private Limited (CIN: U01133TN2011PTC081444) incorporated under the provisions of companies Act 1956 having its registered office at, S-22, Second Floor, Block 3, Manjari-Compact Home Mevelurkuppam Village, Sriperumpudur Taluk, Kancheepuram- 602105

#### **PUBLICATION OF NOTICE**

Notice may be taken that an application was presented to the National Company Law Tribunal, Chenn Bench, on the O7th day of June 2022 for confirming the reduction of the paid up equity share capital of the above company from Rs.1,53,39,000 (Rupees One Crore Fifty Three Lakhs and Thirty Nine Thousand Only to Rs.28,39,000 (Rupees Twenty Eight Lakhs Thirty Nine Thousand Only) and returning Rs.1,25,00,000 (Rupees One Crore Twenty Five Lakhs only) not required for the business of the company to the existin happees one crore weathy rive exists only individual to usiness of the company to the exists shareholder Nature's Soil Pty Ltd, Australia being the shareholder holding all the shares except one sha held by the nominee of Nature's Soil Pty Ltd, Mr. Frank Aloe, Australia. he company has NIL creditors standing in the books of the company and there are no other debts of

claims against the company. Notices to Individual Creditors have not been sent due to NIL creditors. Copy of the affidavit dated 27th day of April, 2022 on NIL creditors and the certificate of NIL credito isued by the statutory auditors of the company M/s KGS & Associates, Chartered Accountants date 27th April, 2022 have been submitted to Hon'ble NCLT/ Chennai Bench along with the application fo reduction in share capital. The said affidavit and auditor's certificate for NIL Creditors are available for spection at the registered office of the company at S-22, Second Floor, Block 3, Manjari-Compact Hor Meyelurkuppam Village, Sriperumpudur Taluk, Kancheepuram- 602105 for inspection on all working day uring 11 AM to 4 PM for a period of 15 days from the date of publication of this notice. fany creditor of the company or any other person having any claims against the company has any objection

o the application or the affidavit on creditors dated 27th day of April, 2022 or the statutory audito certificate on creditors dated 27th April, 2022, the same may be sent (along with supporting document and details about his name and address and the name and address of his Authorised Representative, any, to the Hon'ble National Company Law Tribunal (NCLT) / Chennai Bench with a copy marked to th dersigned at the registered office of the company within three months of date of this notice. If no objection is received within the time stated above, the affidavit on creditors furnished by the

company dated 27th April, 2022 and the certificate on creditors issued by the statutory auditors of the company M/s KGS & Associates, dated 27th April will, in all the proceedings under the above petition to reduce the share capital of the company, be treated as correct. In case any creditor/ any person having valid claims against the company intends to attend any hearing

hearings he should make a request along with his objections, if any.

Place: Kancheepuram- 602 105 Date: 30° November 2022 for Natures Coir Private Limiter

# Legacy for tomorrow

### DHAMPUR SUGAR MILLS LIMITED

#### FORM DPT- 1

CIRCULAR IN THE FORM OF ADVERTISEMENT INVITING DEPOSITS

[Pursuant to Section 73 (2)(a) and Section 76 and Rule 4(1) and 4(2) of the Companies (Acceptance of Deposits) Rules, 2014]

#### GENERAL INFORMATION

Name, address, website and other contact details of the Company: Dhampur Sugar Mills Limited, Dhampur, District Bijnor (U.P.)- 246761, website www.dhampursugar.com, email: Investordesk@dhampursugar.com, Ph: 01344-220662

#### b. Date of incorporation of the Company: 22/05/1933

and DSM Sugar Rajpura, Distt. Budaun, U.P.

Business carried on by the subsidiaries: -

Business carried on by the Company and its subsidiaries with the details of branches or units, if any: The Company is engaged in the Manufacture and Sale of Sugar, Alcohol including Fuel Grade Ethanol and Potable Alcohol and Co Generation of Power. The Company's corporate office is at New Delhi and registered office is at Dhampur, Distt. Bijnor, U.P. and Factories are at Dhampur Distt. Bijnor, U.F.

The Company has two subsidiaries namely 'Ehaat Limited and DETS Limited

1. Ehaat Limited - Trading in Sugar and related products.

- 2. DETS Limited Manufacturing and fabrication of plant and machinery and engineering goods and to provide engineering and consultancy services to various
- d. Brief particulars of the management of the Company: The Company is managed under the superintendence, control and directions of the Board of Directors, by the Whole Time Chairman, Managing Director and Whole Time Director of the Company

#### Name, address, DIN and occupation of the Directors:

S.No	Name	Address	DIN	Occupation
1	Mr. Ashok Kumar Goel	61, Friends Colony, New Delhi, 110065.	00076553	Business
2	Mr. Gaurav Goel	61, Friends Colony, New Delhi, 110065.	00076111	Business
3	Mr. Mahesh Prasad Mehrotra	C-561, Defence Colony, New Delhi - 110024.	00016768	Chartered Accountant
4	Mr. Yashwardhan Poddar	10, Dover Park, Kolkata - 700019,	00008749	Business
5	Mr. Satpal Kumar Arora	C-1/401, Ramprastha, Colony, Chander Nagar, Ghaziabad - 201011.	00061420	Professiona
6	Mr. Anuj Khanna	14, Ishwar Nagar East Mathura Road, Delhi - 110065.	00025087	Business
7	Ms Pallavi Khandelwal	C-630, New Friends Colony, New Delhi- 110025	09685535	Business
8	Mr. Anant Pande	App. No. IMP0030903, Imperial Court Tower - 3, Jaypee Greens Wish Town, Sector 128, Noida - 201304	08186854	Professiona

f. Management's perception of risk factors: Sugar is a seasonal industry. Ray material i.e., Sugarcane price is governed by State Government. Sugar Prices are demand/supply driven based on various external factors like production in the domestic and international market. Central Government is regulating price by fixing Minimum Support Price and imposing stock holdings in the sugar mills. These measures are maintaining sugar prices in the market.

Power sale and its tariff is subject to various government policies. Chemical Business is subject to various Government Policies, external factors

including prices, production and demand for the products.

The Company has derisked itself from cyclicity of Sugar Industry by way o diversification into Power Generation and Distillery manufacturing. The Financial Position of the Company is healthy and hence do not pose any Financial Risk.

g. Details of default, including the amount involved, duration of default and present status, in repayment of-

Statutory dues: The Company is generally regular in depositing statutory dues with appropriate authorities.

ii) Debentures and Interest thereon: None

iii) Loan from any bank or financial institution and interest thereon: None

PARTICULARS OF THE DEPOSIT SCHEME

Date of passing of Board Resolution: 29th May, 2022

b. Date of passing of resolution in the general meeting authorizing the invitation of such deposits: September 14, 2022

c. Type of deposits, i.e., whether Secured or Unsecured: Unsecured

Amount which the company can raise by way of deposits as per the Act and the rules made thereunder and the aggregate of deposits actually held on the last day of the immediately preceding financial year and on the date of issue of the Circular or advertisement and amount of deposit proposed to be raised and amount of deposit repayable within the next twelve months:

	W. U. J. J. W. L. W. L. J. W. L. W. L. J. W. L. W. L. J. W. L. W. L. J. W. L. W. L. J. W. L.
(i) From Members	
10% of the aggregate of the paid up capital and free reserves	88.60
(ii) Other Deposits	
25% of the aggregate of the paid up capital and free reserves	221.49
Total	310.09
Amount of the Aggregate Deposit actually held on 31.03.2022	32.25
Amount of deposit held on the date of issue of the Circular or advertisement	30.79
Amount of deposit proposed to be raised (including outstanding deposits)	Out of the total limit permissible as mentioned above, the company proposes to raise ₹ 200

Crores as deposits

Amount of deposit repayable within the next twelve months (in Financial Year 2022-23)	14.06

#### payment and repaymen FIXED DEPOSIT SCHEME (NON-CUMULATIVE SCHEME)

Period	Minimum	Rates of Interest Periodic	
	Amount (in ₹)	Public, Employees & Shareholders	of Interest
1 Year 2 Year and	1,00,000/-	7.50%	Quarterly
3 Years			

#### NIDHI VRIDHI SCHEME (CUMULATIVE SCHEME)

Period	Minimum			
	Amount (in ₹)	Maturity value (Amount in ₹)	Effective Rate	of Interest
1 Year	1,00,000/-	1,07,714	7.71%	Quarterly
2 Years	1,00,000/-	1,16,022	8.01%	Quarterly
3 Years	1,00,000/-	1,24,972	8.32%	Quarterly

Mode of payment/repayment: By Cheque /RTGS/NEFT/Demand Draft Premature repayment of deposits will be as per provisions of Companies

Proposed time schedule mentioning the date of opening of the Scheme

- and the time period for which the circular or advertisement is valid: Date of Opening of Scheme: 1st December, 2022 and the circular is valid upto the date of next AGM or within six months from the close of next financial year, whichever is earlier.
- Reasons or objects of raising the deposits: To meet working capital requirements of the Company.

Act. 2013.

Credit rating obtained:		
Name of the Credit Rating Agencies	Credit Analysis & Research Limited	
Rating obtained	CARE A+; Stable (Single A Plus)	
Meaning of the rating obtained	Indicates to offer adequate degree of safety regarding timely servicing of financial obligations and carries low credit risk.	
Date on which rating was obtained	20th July, 2022	

#### Extent of deposit insurance:

Name of the Insurance Company, Terms of the insurance coverage, Duration of coverage, Extent of coverage, procedure for claim in case of default etc.: Not

- Short particulars of the charge created or to be created for securing such deposits, if any: Not applicable
- Any financial or other material interest of the directors, promoters or key managerial personnel in such deposits and the effect of such interest in so far as it is different from the interest of other persons: None
- 3. DETAILS OF ANY OUTSTANDING DEPOSITS
- a. Amount Outstanding as on date of issue of Circular: ₹ 31.45 Crores
- Date of acceptance: On different dates till 14.09.2022 as per Companies
- (Acceptance of Deposits) Rules, 2014, as amended from time to time. c. Total amount accepted: ₹ 8.01 Crores in Financial Year 2021-22 and ₹ 1.71 crores
- from 1st April, 2022 till date. d. Rate of interest: (under existing Scheme)

#### FIXED DEPOSIT SCHEME (NON-CUMULATIVE SCHEME)

Period	Minimum	Rates of Interest	Periodicity	Ш
	Amount (in ₹)	Public, Employees & Shareholders	of Interest	I
1 Year				11
2 Year and	1,00,000/-	7.50%	Quarterly	II
3 Years				JI
	MIDIU VDIDI	II COLLEGE (CLIMINI ATIVE COLLEGE)		٦.

#### NIDHI VRIDHI SCHEME (CUMULATIVE SCHEME)

Period	Minimum	Public, Employees	& Shareholders	Periodicity
	Amount (in ₹)	Maturity value	Effective Rate	of Interest
1 Year	1,00,000/-	1,07,714	7.71%	Quarterly
2 Years	1,00,000/-	1,16,022	8.01%	Quarterly
3 Years	1,00,000/-	1,24,972	8.32%	Quarterly

Mode of payment/repayment: By Cheque /RTGS/NEFT/Demand Draft e. Total number of depositors as on the date of issue of circular: 389

- f. Default, if any, in repayment of deposits and payment of interest thereon, it any, including number of depositors, amount and duration of default involved: None
- g. Any waiver by the depositors, of interest accrued oil deposits: Not Applicable.
- 4. FINANCIAL POSITION OF THE COMPANY
- a. Profits of the company, before and after making provision for tax, for the three financial years immediately preceding the date of issue of circular or advertisement

Financial Year Ended Profit before tax Profit after tax 202.99 211.37 31-03-2021 305.03 218.86 31-03-2022 204.50 146.95

Dividends declared by the company in respect of the said three financial years; interest coverage ratio for last three years (Cash profit after tax plus interest paid or interest paid) Proposed Terms of raising of deposits: Duration, rate of interest, mode of

Financial Year Ended	Dividend dec Shares	Interest Coverage		
	{%}	(₹ In Crores)	Ratio	
31-03-2020	60.00%	39.83	3.47	_
31-03-2021	60.00%	39.83	5.09	Ī
31-03-2022	60.00%	39.83	5.02	_
1	. Hannelet anettle		- the there and t	_

A summary of the financial position of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement:

₹ in crores AS AT AS AT AS AT

	AG AI	AS AI	AU AI
	31.03.2020	31.03. 2021	31.03.2022
EQUITY AND LIABILITIES			
Share Capital	66.45	66.45	66.38
Other Equity	1308.63	1496.44	822.10
Deferred Tax Liabilities (Net)		31.2	30.05
Non-Current Liabilities	478.63	373.12	254.26
Current Liabilities	1989.16	1503.32	991.87
Total	3,842.87	3,470.53	2,164.66
ASSETS			
Plant, Property & Equipment	1642.13	1633.70	1028.56
Non - Current Investments	27.29	13.29	5.38
Long Term Loans and advances	2.8	2.90	1.98
Other Non - Current Assets	29.37	24.25	15.72
Current Assets	2141.28	1796.39	113.02
Total	3,842.87	3,470.53	2,164.66

			0.0.00
Particulars	2019-20	2020-21	2021-22
CASH FLOW FROM/ (USED IN):			
Operating Activities	356.49	878.19	(3.68)
Investing Activities	(71.03)	(83.46)	(90.89)
Financing Activities	(285.39)	(738.30)	77.31
Net Increase/(decrease) in cash and cash Equivalents	0.07	56.43	(17.26)

d. Audited Cash Flow Statement for the three years immediately preceding the

## Previous Year figures have been reclassified/regrouped/recast, wherever

considered necessary. Any change in accounting policies during the last three years and their

#### effect on the profits and the reserves of the Company: No A DECLARATION BY THE DIRECTORS THAT -

date of issue of circular or advertisement:

- the company has not defaulted in the repayment of deposits accepted either before or after the commencement of the Act or payment of interest thereon;
- the board of directors have satisfied themselves fully with respect to the affairs and prospects of the company and that they are of the opinion that having regard to the estimated future financial position of the company, the company will be able to meet its liabilities as and when they become due and that the company will not become insolvent within a period of one year from the date of issue of the circular or advertisement:
- c. the company has complied with the provisions of the Act and the rules made
- d. the compliance with the Act and the rules does not imply that repayment of
- deposits is guaranteed by the Central Government the deposits accepted by the company before the commencement of the Act have been repaid (or will be repaid along with interest on maturity and until they are repaid, they shall be treated as unsecured and ranking pari passu with other
- f. In case of any adverse change in credit rating, depositors will be given a chance to withdraw deposits without any penalty.
- the deposits shall be used only for the purposes indicated in the circular or circular in the form of advertisemen
- the deposits accepted by the company (other than the secured deposits, if any) aggregate amount of which, to be indicated) are unsecured and rank pari passu with other unsecured liabilities of the company.

6. DISCLAIMER: It is to be distinctly understood that filing of circular in the Form

of advertisement with the Registrar should not in any way be deemed or construed that the same has been cleared or approved by the Registrar or Central Government. The Registrar or Central Government does not take any responsibility either for the financial soundness of any deposit scheme for which the deposit is being accepted or invited or for the correctness of the statements made or opinions expressed in the circular in the Form of advertisement. The depositors should exercise due diligence before investing in the deposit scheme.

This Circular in the form of advertisement has been duly approved by the Board of Directors in its meeting held on 20th October, 2022 and a copy duly signed by the majority of Directors on the Board of the Company, as constituted at the time the Board approved the text of this advertisement that has been delivered to the Registrar of Companies, U.P.

By the Order of the Board Sd/-Sd/-(Ashok Kumar Goel) (Gauray Goel) (Mahesh Prasad Mehrotra)

(Pallavi Khandelwal) (Satpal Kumar Arora) (Yashwardhan Poddar) (Anant Pande)

Date: 20.10.2022

Place: New Delhi Date: November 29, 2022

share certificate in case of physical folio.

who will address the member's grievances connected.

Company Secretary Cum Compliance Officer Mem No: A53502

Ritika Privar

By Order of the Board of Directors For Shree Krishna Paper Mills & Industries Ltd

# தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் வருடாந்திர ஆய்வு

திருநெல்வேலி சரக காவல்குரை துணை தலைவர் பிரவேஷ் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் வருடாந்திர காவல் ஆய்வு. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி காவல்துறையில் சரக காவல்துறை துணைத் தலைவர் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது தூத்துக்குடி வழக்கம். அதன்படி மாவட்ட காவல்துறை துப்பறியும் நாய்ப்படை பிரிவு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்



சரவணன் முன்னிலையில் ஆய்வு செய்து மேற்படி பிரிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் **ஆ**வணங்களை பார்வையிட்டு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அபகரிப்பு

தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத், மாவட்ட தனிப்பிரிவு காவல் பேச்சிமுத்து, காவல் ஆய்வாளர் தேவி, உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.



பள்ளி கல்வி துறை நடத்திய 63வது குடியரசு தின விளையாட்டு போட்டியில் மாநில அளவிலான தடகள போட்டியில் 100மீ/200மீ/400மீஓட்ட போட்டியில் 19வயது பெண்கள் பிரிவில் தங்க பதக்கங்களை மதுரை மாவட்டம் வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி மு.மாரிச்செல்வி வென்று, தனிப்பட்ட சாம்பியன்ஷிப் பட்டமும் பெற்றார், இது மதுரை மாவட்ட பள்ளி அளவில் முதன் முறை தடகள போட்டியில் ஒரே நபர் சாம்பியன் மற்றும் 3தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.



அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடன் உள்ளார்.

## அலங்காநல்லூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா

அலங்காநல்லூர், நவ.30-மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான அரசு மாணவர்களுக்கான கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொழில் கல்வி இணை இயக்குநர் ஜெயகுமார் தாங்கி தொடங்கி தலைமை வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட முத்துலட்சுமி, கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஆகியோர் ஜெசிந்தா முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார். உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன், உதவி திட்ட அலுவலர் கார்மேகம், கலை திருவிழா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் குமான்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் திமுக மாநில இளைஞரணி

செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு

கம்பம் நகர சுற்றுப்புற சூழல் அமைப்பாளர் எம் வேல்

பாண்டியன் தலைமையில் பசுமையை போற்றும் விதமாக

500 மரக்கன்றுகள் நடப்பட்டன இந்த நிகழ்ச்சியில் நகர

கம்பம் நகரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு

பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த ஏழு

குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரங்கள்

வழங்கப்பட்டன. வடக்கு திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வடக்கு நகர திமுக பொறுப்பாளர் எம் சி வீரபாண்டியன்

தலைமை வைத்தார் மாவட்ட துணை செயலாளர் குரு இளங்கோ தலைமை செயற்குழு உறுப்பினர் அரசேந்திரன் தெற்கு நகர பொறுப்பாளர் சூர்யா செல்வகுமார் முன்னிலை வைத்தனர்

பொதுக்குழு உறுப்பினர் மீரா ரபீக் முல்லை சேகர் ஆகியோர் ஸ்ரீ ஆதி சுஞ்ன கரி மகளிர் கல்லூரி இணைச் செயலாளர் திமுக

பிரமுகரமான ஆர் வசந்தன் 7 தாய்மார்களிடம் மோதிரங்களை

வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகள் பலர்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

சென்னை பெஞ்ச் முன்பாக

CP(CAA)/99/CHE/2022

CA(CAA)/35/0/E/2022

நிறுவனங்கள் சட்டம், 2013 விஷயத்தில்

மற்றும் பிரிவுகள் 230 முதல் 232 வரை மற்றும் நிறுவளங்கள் சட்டம், 2013 இன் பொருந்தக்கூடிய பிற விதிகள்

inomin. ழு ஹரிணி டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்டை தி ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிமிடெட் மற்றும் அத்தத்த பங்குதாரர்கள் மற்றும் கடன் அளித்தவர்களுடன் ஒன்றிணைக்கும் திட்டம் குறித்த விஷயத்தில்

மனுவை விசாரிப்பதற்கான அறிவிப்பு

து ஹரினர் டெக்ஸ்டைல்ல் வியிடெட்டை தி ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ல் விகிடெட் மற்றும் அந்தந்த

பங்குதார்கள் மற்றும் கடன் அளித்தவர்களுடன் ஒருக்கிணைக்கும் திட்டத்தை அனுமதிப்பதற்காக பிரிவுகள் 230 முதல் 232 மற்றும் இறுவனங்கள் சட்டம், 2012 இன் பிற பொருத்தக்கூடிய விதிகளின் கீழ் ஒரு மனுவை கெப்டம்பர் 16, 2022 அன்று மனுதாரர்கள் திறுவனங்கள் கூட்டாக வழங்கினர். மேலும் அக்டோபர் 26, 2022 அன்று மனு விசாரணைக்கு

ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இத்த மனு ஜனவளி 04, 2023 அன்று மாண்புபிரு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், சென்னை பெஞ்ச் முன் விசாரணைக்கு நிர்ணமிக்கப்பட்டுள்ளது. மனுகை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ விரும்பும் எத்தவொரு நபரும் மறுதார் நிறுவளத்தின் மழக்கறிஞக்கு கீழே குறிப்பேட்ப்பட்டுள்ள முகவரியில், அவருடைய/அவர் அல்லவ அவரவ வரக்கமிகம்/கள் கூடுவாட்டில்

குற்ப்பெப்பட்டுள்ள முகவரில்ல், அவருடைய/அவர் அல்லது அவரது வழக்கறிஞர்/கள் கைபொப்பபிட்ட மூ/அவள் தோக்கம் குறித்த அறிவிப்பை, அவரது பெயர் மற்றும் முகவரியுடன் அனுப்ப வேண்டும் ஊப்பதாரர் நிறுவனத்தின் வழக்கறிஞர் மற்றும் NOLT, சென்னை பெஞ்ச M/Sதறரிசங்கர் மணி, பவன் ஐயாக்

முதல் தனவ், என். 115, லல் சர்ச் சாலை, வகிலாப்பூர், சென்னை 600 004, தமிழ்தாடு, இத்தியா இல் சென்றடைய, மறு விசாலணக்கு நின்னகெல்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அனுப்பப்பட வேண்டும். அவர் அவள் அனுவை எதிர்க்க முற்படும் பட்சத்தில், எதிர்ப்புக்கான காரணங்கள் அல்லது அவரது வாக்குமுலத்தின் நகல் அத்தகைப அதினிப்புடன் அனிக்கப்படும்.

மனுதார் திறுவனத்தின் வழக்கறிஞரால் மனுவின் நகல், பகித்துரைக்கப்பட்ட கட்டணக்களைச் செலுத்தும்போது. அது தேவைப்படும் தபருக்கு வழக்கப்படும்.

பங்கேற்றனர்.

ழீ ஹசின்சி டெக்ஸ்டைல்ல் விகிடெட்,

இந்திய நிறுவனங்கள் சட்டம் 1966 இன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம்

இந்திய நிறுவனக்கள் சட்டம், 1913 இன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதன் பதிவு அலுவலகம்,

பிஏசி ராமசாமி ராஜா சாலை, ராஜபானையம் 626117, தமிழ்நாடு, இந்தியா.

ாஜயாளையம், விருதுதகர் 626108, தமிம்காடு, இத்கியா

தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் விவிடெட்,

குழந்தைகளுக்கு தங்க மோதிரம். கம்பம் நவம்பர் ஏழு குழந்தைகளுக்கு தங்க மாதாரம். இட்ட நில் உதயநிதி ஸ்டாலின் 29 தேனி மாவட்டம் கம்பம் நகரில் உதயநிதி ஸ்டாலின்

திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



மேற்பார்வையாளர் ரமேஷ், கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த போட்டியில் 450க்கும் மேற்பட்ட கொண்டனர். மாணவர்கள் கலந்து பேச்சு போட்டி, பாட்டு போட்டி நடன போட்டி, கிராமிய கலை உள்ளிட்ட

பங்கேற்க போட்டிகளில் 182 ஒன்றிய அளவில் 7163 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த கலைத் திருவிழாவில் 5ஆம் நாளில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும்



பகுதியில் நரசிங்கம். தேத்தான்குளம் நடைபெற்றக் கொண்டிருக்கும் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாமின் நிறைவு விழாவினை முன்னிட்டு டாக்டர் திவ்யா தலைமையில் சி.எஸ்.ஐ பல் மருத்துதவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அமெரிக்கன் பள்ளி, அல்அமீன் பள்ளி, அரசு ஆண்கள் பள்ளி தலைமையாசிரியாகள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் ராஜ்குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை திட்ட அலுவலர்களான ஜோசப், நூருல்லாக், பாரத்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பொதுமக்கள் மேற்பட்டோர் பயனடைந்தனர்.



விருதுநகர் வடமலைகுறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவை முன்னிட்டு ஓவிய போட்டி கட்டுரை போட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகம் வானவில் மன்றம் பேச்சுப்போட்டி ஆகியவை இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மு.நாகஜோதி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

### விருதுநகர் மாவட்டத்தில் 349 அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்

திருவில்லிபுத்தூர், நவ.30-விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களிடம் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் 349 அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறினார்.திருவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில் கூறியதாவது:விருதுநகர் மாவட்ட முதன்மைக் அலுவலர் ஞானகவுரி உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள 91 உயர்நிலைப் பள்ளிகள், 99 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 159 நடுநிலைப் பள்ளிகள் என ஆக மொத்தம் 349 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த நிபுணர்களைக் கொண்டு அறிவியல் செயல்முறை வடிவில் பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து மாணவர்களின் கற்றல் மேம்படுத்தப்படும். அதன்படி, அறிவியல், கணிதப் பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதல்கட்டமாக ரூ.1200 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பாடத்துடன் தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து, மாணவர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். மன்றத்தில் மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.தொடக்க விழாவிற்கு பள்ளியில் தலைமை அசிரியை மஞ்சுளா தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியை சத்யா வரவேற்று, பல்வேறு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அனுசியா, ரோணுகா, ராமராஜ் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

#### தங்கநகை ஏல அறிவிப்பு

ளங்கள் நிறுவனத்தில் பல வாழக்கையாளர்களால் (01.11.2021) முகல் (30.11.2021) வரை அடமானம் வைக்கப்பட்டு கடன் பெற்று காலம் கடந்த மீட்கப்படாத தங்க ஆபரணங்கள் (21.12.2022) புதன்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கீழ்க்கண்ட முகவரியில் உள்ள எங்களது ஏல மையத்தில் பகிரங்க ஏலம் வீடப்பட உள்ளது. மேலும் ஏல வீபரங்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்த விபரங்கள் எங்கள் கீழ்க்காணும் கிளைகளில் உள்ள தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் பற்றிய வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது நகைக்கடன்களை ஏலம் விடாமல் நிறுத்தி வைப்பதற்கும், குறிப்பிடப்பட்ட ஏலத்தேதியை மாற்றி வேறு தேதியில் ஏலம் விடவும் நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. ஏலத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள், Pan Card, Photo ID Proof, TIN number உடன் கலந்து கொள்ளவும்.

முத்தழகு பெணன்ஸ் 195/16 சங்கர் தர்மர் காம்ப்செக்ஸ் மேல் மாடி ROB ROW CHIEF அருப்புக்கோட்டை 626 101.

அதிகாரம் பெற்ற அதிகாரி S.P.SOMASUNDARAMPILLAL APPROVED AUCTIONEER

#### அருப்புக்கோட்டை

IL 22349, IL 22351, IL 22352, IL 22358, IL 22359, IL 22363, IL 22373, IL 22382, IL 22387, JL 22405, JL 22411, JL 22414, JL 22420, JL 22422, JL 22429, JL 22439, JL 22444, JL 22447. IL 22448, IL 22455, IL 22463, IL 22465, IL 22473, IL 22474, IL 22475, IL 22487, IL 22507, IL 22511, IL 22519, IL 22521, IL 22522, IL 22524, IL 22526, IL 22528, IL 22532, IL 22533. IL 22541, IL 22542, IL 22544, IL 22547, IL 22551, IL 22554, IL 22561, IL 22570, IL 22573. IL 22582, IL 22584, IL 22585, IL 22590, IL 22591, IL 22594, IL 22596, IL 22604, IL 22605

JL 22606, JL 22616, JL 22620, JL 22622, JL 22627, JL 22631, JL 22633, JL 22643, JL 22644, IL 22647. IL 22648. IL 22650. IL 22657. IL 22660. IL 22661. IL 22663. IL 22670. IL 22671. IL 22672, IL 22673, IL 22674, IL 22681, IL 22682, IL 22683, IL 22684, IL 22688, IL 22689. IL 22690, JL 22693, JL 22702, JL 22708, JL 22717, JL 22720, JL 22721, JL 22724, JL 22725, JL 22727, JL 22728, JL 22729, JL 22730, JL 22731, JL 22732, JL 22734, JL 22736, JL 22742. IL 22751, IL 22752, IL 22756, IL 22757, IL 22761, IL 22765, IL 22767, IL 22771, IL 22779, JL 22781, JL 22782, JL 22786, JL 22790, JL 22796, JL 22798, JL 22800, JL 22804, JL 22816, JL 22818, JL 22836, JL 22838, JL 22843, JL 22844, JL 22846, JL 22849, JL 22867.

[L 364, ]L 368, ]L 373, JL 374, JL 386, JL 389, JL 390, JL 392, JL 395, JL 406, JL 407, JL 409,

IL 0037, IL 0049, IL 0067.

#### ஆடகள் தேவை

எண்ணை தயாரிப்பு நிறுவனத்திற்கு பாதுகாப்பு அலுவலர் (சேப்டி ஆபிஸர்)

எங்களது காளீசுவரி ரிபைனரி பிரைவேட லிமிடைட என்ற பிரபல

பணிக்கு ஆட்கள் தேவைபடுவதால் கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி : M.E. (Industrial Safety Engineering) / B.E. Engineering

Graduate with PG Diploma insafety from RLI.

துறை அனுபவம் : 3 – 5 வருடம் பணியிடம் : சென்னை மற்றும் பழனி

தகுதீயான விண்ணப்பதாரர் 7 வேலை நாட்களுக்குள் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம்.

hrchennaifactory@kaleesuwari.com (or) hrchennaifactory2@kaleesuwari.com

#### NOTICE

Notice is hereby given that the share certificates No(s) 225400 for 1120 shares bearing distinctive No(s) 188888754-188889873 in the books of M/s. Dalmia Bharat Ltd. AND share Certificate no. 111948 for 560 shares bearing distinctive No(s) 16007320-16007879 in the books of M/s Dalmia Bharat sugar and Industries Ltd., standing in the name(s) of Premchand Agarwal, has/have been lost/misplaced/destroyed and the advertiser has/ lieu thereof. Any person(s) who has /have claim(s) on the said shares should lodge such claim(s) with the Company's Registrars and Transfer Agents viz KFin Technologies Ltd., SELENIUM TOWER B, PLOT NO 31 & 32, GACHIBOWLI, FINANCIAL DISTRICT, NANAKRAMGUDA, SERILINGAMPALLY, HYDERABAD - 500032, TELENGANA, TEL: 040 67162222 within 15 days from the date of this notice failing which the Company will proceed to issue duplicate share certificate(s) in respect of the said shares.

Date: 30-11-2022

Name(s) of the shareholder(s) Kapil Kumar Agarwal

#### தங்கநகை ஏல அறிவிப்பு

எங்கள் நிறுவனத்தில் பல வாடிக்கையாளர்களால் (01.11.2021) முதல் (30.11.2021) வரை அடமானம் வைக்கப்பட்டு கடன் பெற்று காலம் கடந்த மீட்கப்படாத தங்கஆபரணங்கள் (21.12.2022) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கீழ்க்கண்ட முகவரியில் உள்ள எங்களது ஏல மையத்தில் ஏலம் விடப்பட உள்ளது. மேலும் ஏல விபரங்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்த விபரங்கள் எங்கள் கீழ்க்காணும் கிளைகளில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் பற்றிய வீபுங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. நகைக்கடன்களை ஏலம் வீடாமல் நிறுத்தி வைப்பதற்கும், குறிப்பிடப்பட்ட ஏலத்தேதியை மாற்றி வேறு தேதியில் ஏலம் விடவும் நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு, ஏலத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள், Pan Card, Photo ID Proof, TIN number உடன் கலந்து

#### முத்தழகு பைனான்ஸ்

910, TSP காம்ப்ளக்ஸ் 2வது தளம். ஜனாப் டெக்ஸ்டைல்ஸ் அருகில், கம்பம் ரோடு,தேனி- 625531.

S.P.SOMASUNDARAMPILLAI APPROVED AUCTIONEER

அதிகாரம் பெற்ற அதிகாரி

JL 5167, JL 5185, JL 5193, JL5194, JL 5199, JL 5207, JL 5217, JL 5219, JL 5220, JL 5230, IL 5233, IL 5239, IL 5251, IL 5252, IL 5254, IL 5258, IL 5264, IL 5268

IL 5910, IL 5911, IL5912, IL 5924, IL 5927, IL 5954, IL 5971, IL 5976, IL 5992, IL 5997. JL 5998, JL 5999, JL 6000, JL 6002, JL 6003, JL 6009, JL 6010, JL 6013, JL 6016, JL6018 JL 6019, JL 6022, JL 6027, JL 6035, JL 6040, JL 6043, JL 6056, JL 6060, JL 6062, JL 6071, JL 6075, JL 6082, JL 6091.

### IL 5518, IL 5530, IL 5535, IL 5538, IL 5543, IL 5544, IL 5545, IL 5546, IL 5549, IL 5582,

JL 5597, JL 5598, JL 5604, JL 5605, JL 5617, JL 5624, JL 5625, JL 5631, JL 5632, JL 5635, JL 5637, JL 5640, JL 5647, JL 5690, JL 5691, JL 5692, JL 5694, JL 5700.

JL 5761, JL 5766, JL 5768, JL 5774, JL 5775, JL 5770, JL 5791, JL 5796, JL 5797, JL 5808. IL 7858, IL 7881, IL 7883, IL 7888, IL 7889, IL 7904, IL 7913, IL 7924, IL 7944, IL 7948,

JL 5692, JL 5697, JL 5709, JL 5716, JL 5717, JL 5742, JL 5744, JL 5746, JL 5755, JL 5758,

#### JL 7952, JL 7959, JL 7983, JL 7990, JL 8000, JL 8003.

JL 2880, JL 2887, JL 2888, JL 2894, JL 2895, JL 2899, JL 2898, JL 2901, JL 2907, JL 2908,

JL 4561, JL 4577, JL 4581, JL 4587, JL 4591, JL 4600, JL 4609, JL 4612, JL 4620, JL 4622, JL 4623, JL 4624, JL 4625, JL 4627, JL 4628, JL 4631, JL 4632, JL 4640, JL 4641, JL 4645, JL 4646, JL 4647, JL 4648, JL 4651, JL 4663, JL 4665, JL 4669, JL 4671, JL 4673, JL 4679. JL 4680, JL 4681, JL 4684, JL 4686, JL 4690, JL 4693,

# TAKE® Enabling Business Efficiencies

டேக் சொல்யூஷன்ஸ் லீமிடெட்

லகம் : எண். 27, டேங்க் பண்ட் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, தமிழ்நாடு CIN: L63090TN2000PLC046338 ஈமெயில் : <u>secretarial@takesolutions.com</u> இணையதளம் : www.takesolutions.com தொ.பே. : 044-66110700

### 21வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) ம<u>ற்</u>யம்

21வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) மற்றும் யின்னணு வாக்குபதிவு பற்றிய அறிவிப்பு டேக் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்குதாரர்களின் கூடுதல் சாதாரணப் பொதுக் கூட்டம், அதன் அறிவிப்பில் தரப்பட்டுள்ள அலுவல்களை மேற்கொள்ள, வெள்ளிக்கிழமை, டிசம்பர் 23, 2022 அன்று இந்திய நேரம் காலை 11.00 மணிக்கு, வீடியோ கான்ஃபெரன்சிங் (VC)மிற ஆடியோ விஷூலம் முறைகள் (OAVM) மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. கண்ட 27, டேங்க் பண்ட ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை—600 034 என்ற முகவரியிலுள்ள நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் கூட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகத்தில் கூட்டம் செயல்படுத்தப்படும் எனத பிதானிக்கப்படுக்றத இதன் தொடர்பாக மே 5, 2022, டிசம்பர் 14, 2021, தேதியிட்ட எண்.21/2021ன்படி சுற்றறிக்கை எண். 20/2020 மே 5, 2020, கூற்று 02/2021, துளவரி 13, 2021 தேதியிட்ட சுற்றுிக்கைகளுடன் வாசிக்க கே 2022 கக்கலிக்கை என் 03/2022, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற் 17/2020 மற்றும் ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றிக்கை எண். 14/2020 பொது 17/2020 யற்றும் அப்புல் 5, 2020 மற்றும்பட்ட அற்றுக்கை எண்ட ஈ4/2020 'வட்டிற சுற்றநிக்கையுடன் வாசிக்க வேண்டியது (கூட்டாக "MCA சுற்றநிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) பொதுவான இடத்தில் பங்குதாரர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளாமல், VC/OAVM முறையின்மூலம் நடத்த அனுமதி அளித்துள்ளது. பகாள்ளாமல், VCOAVM முறைப்ளமூல் நடத்த அனுமது அளத்துள்ளது. அதன்படி, வருடாந்திர பொதுக்கூட்டம் AGMஐ VC/OAVM மூலம் நடத்தவும், பொருந்தக்கூடிய சுற்றிக்கைகளுடன் வாசிக்கப்பட்ட சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகளுக்கு இணங்க, பிள்ளனு முறையில் வாக்களித்து அலுவல்களை பரிவர்த்தனை செய்யவும் இயலும். கட்—ஆஃப் தேதி, அதாவது வியாழுக்கிழமை, டிகம்பர் 15, 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேட்டில் அல்லது டெபாசிடரிகளால் பராபரிக்கப்படும் பயன்டையும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட நபருக்கு மட்டுமே 'தொலைதூர மின்னனு வாக்களிப்பு' அல்லது செய்யப்பட்ட நபருக்கு மட்டுமே 'தொலைதூர மின்னனு வாக்களிப்பு' அல்லது பெயப்பட்ட நபருக்கு மட்டும் தொலைதூர மன்னனு வாக்களிப்பு அல்லதூ AGMல் வாக்களிக்க வசதியளிக்கப்படும். மின்னனு முறையில் தொலைதூர மின்னனு வாக்களிப்பு அல்லது AGM அன்று வாக்களிப்பதை எளிதாக்குவதற்காக, நிறுவணம் சென்ட்ரல் டெபாசிடரி சாவீசஸ் இந்தியா) லிமிடெட் (CDSL)ஐ ஈடுபடுத்தியுள்ளது. VC/OAVM மூலம் AGMல் கலந்துகொள்வது குறித்த விரிவான பழிமுறைகளுக்கு, பங்குதாரர்கள் AGM அறிவிப்பினை கட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Annual Report 2021-2022.pdf பிஎஸ்இ விடுடட்டன் www.bseindia.com, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியாவின் www.nseindia.com மற்றும் CDSLன் https://www.evotingindia.com இணையதளங்களிலும் கிடைக்கப் பெறும். பங்குதாரர்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுவதாவது:

தனார்களுக்கு இதனமூலம் தொவிக்கப்படுவதாவது: தொலைதூர மின்னணு வாக்களிப்பு காலம், திங்கட்கிழமை, டிசம்பர் 19, 2022 காலை 9.00 மணிக்கு துவங்கி, வியாழக்கிழமை, டிசம்பர் 22, 2022 மாலை 5.00 மணிக்கு முடிவறும். தொலைதூர மின்னணு வாக்களிப்பு, மேற்குறிப்பிட்ட காலத்திற்குபின் அனுமதிக்கப்படமாட்டாது என்பதை

இந்த காலகட்டத்தில், கட்—ஆஃப் தேதியான வியாழக்கிழமை, டிசம்பர் இதுத்தில் இதற்கு இதற்க அறிவிப்பை அனுப்பிய பின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பங்குதாரர்களானவர்கள், AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகங்களுக்கு, CDSL மூலம் பின்னணு முறையில் வாக்களிக்கலாம். AGMக்கு முன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு செய்த பங்குதாரர்கள், VC/OAVM மூலம் AGMல் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம், ஆனால் அவர்களால் பீண்டும் வாக்களிக்க இயலாது.

அவர்களால் பின்றும் வாக்களிக்க இயலாது.

CDSL மின்னணு வாக்களிப்பு முறையினை, <a href="https://www.evotingindia.com">https://www.evotingindia.com</a>
என்ற இணையதன இணைப்பில், பங்குதாரர்கள் லாக்-இன் பகுதியின்கீழ் பெறலாம். தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் AGMல் பின்னணு வாக்களிப்பு பற்றிய விரிவான வழிமுறைகள் AGM அறிவிப்பில் தரப்பட்டுள்ளன. பங்குதாரர்கள், VC/OAVM மூலம் AGMல் கலந்து கொள்ள, கூட்டம் துவங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரையும், பின்னர் 15 நிமிடங்களுக்கு பின்பு வரையும் அனுமதிக்கப்படுவர்.

புள்ளு வரையும் அனுமதிக்கப்படுவா. டெபாசிடரிகளிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்கள், மின்னனு வாக்களிப்பிற்கு லாக்-இன் விவரங்களைப் பெற, அறிவிப்பில் தரப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை, investorrelations@takesolutions.com mt.helpdesk@linkintime.co.in என்ற RTAன் முகவரிக்கு மின்னஞ்சல்

அனுப்பிப் பெறலாம். AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு கிடைக்கப் பெறும். investorrelations@takesolutions.com என்ற நிறுவன முகவரிக்கு பங்குதாரர்கள் எழுதலாம்.

பங்குதாராகள் எழுதலாப்.
VIII. மின்னனு வாக்களிப்பு செயல்முறையை, நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் ஆய்வுசெய்ய, திருமதி, மோகன் ராவ் பிரத்யுஷா, பங்குதாரர், Ws. AKB and Associates Company Secretaries LLP, சென்னை (Membership No. F10960 and Certificate of Practice No. 15726) ஆய்வாளராக

நியமிக்கப்பட்டுள்ளார். நியுவக்கப்பட்டுள்ளார். நியுவகத் தலைவர் அவர்கள் முடிவுகளை அறிவித்த பின், அறிவிக்கப்பட்ட முடிவுகள், ஆய்வாளரின் அறிக்கையுடன் <u>www.takesolutions.com</u> என்ற நிறுவன இணையதளத்திலும், <u>www.evotingindla.com</u> என்ற CDSL இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இணையதளத்துதும் எவ்சாயாடப்படும். வினாக்கள் அல்லது பிரச்சனைகள் ஏதேனுமிருப்பின் அவைகளை, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) மற்றும் <u>www.evotingindia.com</u>ல் உள்ள மின்னணு வாக்களிப்பு கையேட்டில், உதவிப் பிரிவின்கீழ் பார்க்கலாம் அல்லது மன்னனு வாக்களாபு கையட்டில், உத்தப் பாவினக்கு பாக்களாப் அல்லது helpdesk.evoting@cdslindia.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது Toll Free 1800 22 55 33 என்ற என்னனை அழைக்கவாம் அல்லது திரு ராகேஷ் தல்வி, முதுநிலை யேலாளர், சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் இந்தியா) (CDSL)லிமிடெட் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்,

வெள்ளவார். இயக்குநர் குழு ஆணைப்படி டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிற்காக ஓப்பம்/— ஸ்ரீநிவாசன் P. நிறுவனச் செயலர்

இடம் : சென்னை தேதி : 29.11.2022

#### பவன் ஐபாக் மனுதார்கள் நிறுவனங்களக்கான வக்கரிவ முதல் தனம், என். 115, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், ன 800 004, தமிழ்தாடு, இத்தியா.

தேதி : நவம்பர் 29, 2022 இடம் : சென்னன

வால்டர் வசந்த் பி ஜோ கர்Ωானி செயலாளர் & கம்பளையண்ண் ஆயீண்

...மனுதாரர்/4,ரான்ஸ்பரார் நிறுவன

...மனுதாரர்/டிரான்ஸ்பரி நிறுவனம்

### தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

சென்னை பெஞ்ச் முன்பாக ©YOM\/99/DE/2022

CA(CAA)/35/OE/2022 நிறுவனங்கள் சட்டம், 2013 வியைத்தில்

மற்றும் பிரிவுகள் 230 முதல் 232 வரை மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பொருத்தக்கூடிய பிற விதிகள்

மற்றும் மூத் ஹரிணி டெக்ஸைடல்ல் லிமிடெட்டை தி ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிமிடெட் மற்றும் அந்தந்த பங்குநாரர்கள் மற்றும் கடன் அளித்தவர்களுடன் ஒன்றிணைக்கும் திட்டம் குறித்த விஷயத்தில்

g ஓதரின் டெக்க்கடல்ல் விக்டெட், இத்திய நிறுவனங்கள் சட்டம் 1955 இன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் அதன் பதிவு அலுவலகம், ஸ்ரீ பவனம் 102, பி எஸ் கே நகர்

பாளையம், விருதுநகர் 826108, தமிழ்நாடு, இந்தியா.

தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் கில்ல் விகிடெட்

இந்திய நிறுவனங்கள் சட்டம், 1913 இன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

அதன் பதிவு அலுவலகம், 'பிடிசி ராமசாமி ராஜா சாலை ராஜபானையம் -026117, தமிழ்தாடு, இந்தியா. மனுவை விசாரிப்பதற்கான அறிவிப்பு

ழீ ஹரினர் டெக்ஸ்டைல்ல் விகிடட்டை நி ராமராஜு சர்ஜிகல் காட்டன் கில்ஸ் விகிடேட் து நுமையை கடக்கையட்டன். இ ராமாஜா சாஜன் காட்டன் மில்ல விமிபட்ட மற்றும் அத்தத்த பங்குதார்கள் மற்றும் கடன் அளித்தவர்களுடன் ஒருங்கினைக்கும் நிட்டத்தை அனுமதிப்பதர்காக பிசிறவன் 230 முதல் 232 மற்றும் திறுவனங்கள் சட்டல், 2013 இன் பிற பொருந்தத்கூடிய விதிகளின் கீழ் ஒரு மனுவை செல்டம்பர் 16, 2022 அன்று மனுவரார்கள் திறுவனங்கள் கட்டாக வழக்கினர். மேலும் அக்டோபர் 20, 2022 அன்று மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த மனு ஜனவரி 04, 2023 அன்று மாண்புகிகு தேசிய திறுவன சட்டத் தீர்ப்பாயம், சென்னை பெறுக் முன் விசாரணைக்கு நிர்ணஙிக்கப்பட்டுள்ளது.

மனுடை ஆதிக்கபோ அல்லது எதிர்க்கபோ விரும்பும் எத்தப்வாகு நபரும் மனுநாரா அறுமாறையும் எழும்படுப்பட்டுள்ள முகவரியில், அவருடைய/அவர் அல்லது அவரது வழக்கடுற்/சக் கையோப்படுப்ப அவரது/அவக் நேச்கம் குநித்த அறிகியல்ய, அவருடைய/அவர் கூற்லது அவரது வழக்கடுற்/டு. வின்காய்படுருர் நிறுமனத்தின் வழக்கதிஞர் மற்றும் NCLT, சென்னை பெஞ்சு M/5,ஹிக்கவர் மணி, பவன் ஐபாக் முதல் தனம், என்ர. 115, லஸ் சிச் சாவல, விலாப்பூர், சென்னை 500 004, தமித்தாடு, இத்தியா, இல் சென்றவடய, மனு விசாணைக்கு ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ விரும்பும் எத்தவொரு நபரும் மனுதாரர் நிறுவனத்தின் வழக்கறிஞருக்கு திர்ணவிக்கப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அனுப்பப்பட வேண்டும். அவர்/அவள் மனுவை எதிர்க்க முற்படும் பட்சத்தில், எதிர்ப்புக்கான காரணங்கள் அல்லது அவரது வாக்குமுலத்தின் நகல் அத்தகைய அறிவிப்புடன்

லனுநாரர் நிறுவளத்தின் வழக்கறிஞரால் மனுவின் நகல், பரிந்துனரக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தும்போது. அது தேவைப்படுக் நபருக்கு வழக்கப்படும்.

(பவன் ஜயக்) முதல் தனம், என். 115, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், ள்ளை 600 004, தமிழ்நாடு, இத்தியா.

Cad : swibut 29, 2022

ளி <mark>டெக்கை வக்க வக்கிட ட்டு</mark> த.வி.ஸ். எண்டன் ராஜா

ம் மைழி நிரையின் நிருவரம்

...மனுதாரர்/டிரான்ஸ்பரி திறுவனம்